

|| ஸ்ரீ ந்ருஸிம்ஹவராஹஸ்தோத்ரம் ||

ஓம் || ப்ரஹ்லாதாஹ்லாதஹேதும் ஸகலகுணகணம் ஸச்சிதாநம்தமாத்ரம்
ஸைம்ஹாஸஹ்யோக்ரமுர்திம் ஸதபயமரிஸம்கௌ ரமாம் பிப்ரதம் ச |
அம்ஹஸ்ஸம்ஹாரதக்ஷம் விதிபவவிஹகேம்த்ரேம்த்ரசம்த்ராதிவம்த்யம்
ரக்ஷாவக்ஷாவிதாரோல்லஸதமலத்ருஸம் நௌமி லக்ஷ்மீந்ருஸிம்ஹம் || க ||

வாமாம்கஸ்ததராசராம்ஜலிபுடப்ரேமாதிஹ்ருஷ்டாம்தரம்
ஸீமாதீதகுணம் பணீம்த்ரபணகஸ்ரீமாந்யபாதாம்புஜம் |
காமாத்யாகரசக்ரஸம்கஸுவரோத்தாமாபயோத்யத்கரம்
ஸாமாதீத்யவராஹருபமமலம் ஹே மாஸநே தம் ஸ்மர || உ ||

கோலாய லஸதாசல்பஜாலாய வநமாலிநே |
நீலாய நிஜபக்தௌகபாலாய ஹரயே நமஃ || ஈ ||

தாத்ரீம் ஸுபகுணபாத்ரீமாதாயாஸேஷவிபுதமோதாய |
ஸேஷே தமிமமதோஷே தாதும் ஹாதும் ச ஸம்கிநம் ஸம்கே || ச ||

நமோஸ்து ஹரயே யுக்திகிரயே நிர்ஜிதாரயே |
ஸமஸ்தகுரவே கல்பதரவே பரவேதிநாம் || ஞ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதம் ஸ்ரீந்ருஸிம்ஹவராஹஸ்தோத்ரம்
ஸம்பூர்ணம் ||